பல வகைகளில் ஜப்தி போன்ற நடவடிக்கைகள் கூட எடுக்கப் படுகின்றன. ஆகவே அந்த வரியைப் பலர் கட்டாமல் இருக்கிருர்கள். பாதிக்கப்பட்டவர்கள் கண்டன ஊர்வலம் போன்ற வற்றை நடத்துவதற்கான வழிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக் கிருர்கள். இது பொதுவாகவே நித்திய கண்டம் பூர்ணுயுசு என்று ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றியப் பெருந் தலைவர்கள், விவசாயத் தலைவர்கள் அரசுக்குப் பரிந்துரை செய்து, அவ்வப்போது அந்த வரி நீக்கப்படுகிறது. ஆகவே, இந்த நிலையை மாற்ற' வரி சீரமைப்புச் செய்ய முயற்சி எடுத் துள்ள அரசு, புதிய வரிவிதிப்புக் கொள்கையை விரைவில் அறிவிக்க முன் வருமா?

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன்: தலைவரவர்களே. இதிலே எழுந்த பிரச்னையே 6 ஆண்டு காலத்திற்கு வரிவிதிப்பு தள்ளி வைத்ததால்தான். அதற்குப் பிறகு வரி விதிக்கப்படு கிறது என்று சொல்கிறபோது அதைத் தள்ளிக் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டு இருக்கிருர்கள். ஆனுல், அது குறித்து என்ன வரி விதிக்கலாம் என்று ஆராய குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் குழுவின் பரிந்துரை களை விரைவில் பெறுவதற்கு முயற்சிகளை அரசு மேற் கொள்ளும்.

(இ) அம்பலூருக்கு அருகில் உள்ள பாலாற்றிலிருந்து தண்ணீர் வராமையினுல், திருப்பத்தூர் டவுனில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை குறித்து.

திரு. ப. சுந்தரம்: தலைவரவர்களே, வடாற்காடு மாவட்டம் திருப்பத்தூர் டவுனுக்கு அம்பலூர் அருகில் உள்ள பாலாற்றில் இருந்து குடிநீர் வாரியத்தின் மூலம் வரும் குடிதண்ணீர் சுமார் 15 தினங்களாக வராததால் திருப்பத்தூர் டவுனில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை குறித்து அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: தலைவரவர்களே, திருப்பத்தூர் நகரத்திற்கு முன்னேடி குடிநீர் விநியோகம் 35 குதிரைத் திறன் உள்ள நீரேற்றியினுல் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு 20 குதிரைத் திறன் கொண்ட நீரேற்றியும் மாற்று ஏற்பாடாக உள்ளது. திருப்பத்தூர் நகரின் குறைந்த அளவு நீர்த் தேவை வழங்குவதற்கும் (3.0 லட்சம் காலன்கள்) கேதண்ட பட்டியிலுள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் (0.4 லட்சம் காலன்கள்) தேவைக்கும் மேற்படி நீரேற்றி 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும்.

1-3-78-லிருந்து மின்சார விநியோகத்தில் மின் அழுத்தக் குறைவின் காரணமாக நாளொன்றுக்கு 4 மணியிலிருந்து 7 மணி வரை நீரேற்று எந்திரம் வேலை செய்ய இயலவில்லை. 6-3-78 முதல் மின் அழுத்தக் குறைவு தற்காலிகமாக நிறை செய்யப் பட்டு பின் 22-3-78 அன்று ஷண்ட் கெபாசிடர் ஒன்று நிறுவப் பட்டதன் மூலம் மின் அழுத்தக் குறைவு நிறை செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் திருப்பத்தூர் நகருக்கு குடிநீர் விநியோகம் குறிப்பிட்ட கால அளவில் விநியோகிக்கப்பட்டு வந்ததே தவிர, எந்த ஒரு நாளும் நிறுத்தப்படவில்லை.

திரு. ப. சுந்தரம்: தலைவரவர்களே, இந்த குடிநீர்த் திட்டம் 1967-ல் பேரறிஞர் அண்ணு அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் முதல் பட்ஜெட்டில் திருப்பத் தூருக்கு இந்த குடிநீர்த் திட்டத்தைத் தந்தார்கள். அதற்குப் பின்னுலே நமது கலைஞர் அவர்கள் அதை திறந்து வைத்தார்கள். பின்னுல் அத்திட்டம் சீரோடும் சிறப்போடும் செயல்பட்டு, ஆசிரியர் நகர், இரயில்வே காலனி, சர்க்கரை மில்லுக்கும் தண்ணீர் தந்தது. சுமார் 15 நாட்களுக்கு முன்பாக திருப்பத்தூர் நகருக்குத் தண்ணீர் வரவில்லை, என்பதை நான் அங்கே போயிருந்தபோது சொன்னுர்கள். அதைப் போன்று அரசாங்க மருத்துவ மனைக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் நோயாளிகள் அதனுல் பெரும் கஷ்டப்படுகிருர்கள் என்றும் வேதனையோடு தெரிவித்தார்கள்.

அது அல்லாமல் ஏறத்தாழ 50 லட்சம் ரூபாயில் இத்திட்டத் தைப் போட்டிருக்கிருர்கள். 135 ஹார்ஸ் பவ்வர் உள்ள மோட்டார்கள் இரண்டு இருக்கின்றன. அதற்கு மின்சார சப்ளை செய்து அந்த மோட்டார்களை விரைவிலே ஓட்ட ஏற்பாடு செய்தால் சர்க்கரை மில்லுக்கு ஏற்பட்டிருக்கிற தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க முடியும். சர்க்கரை மில்லுக்கு 4 லட்சம் காலன் தண்ணீர் கொடுப்பதாகச் சொன்னுர்கள். இப்போது 1000 லிட்டர் தண்ணீர்தான் கொடுக்கப்படுகிறது. இந்தக் குறைகளைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: தலைவரவர்களே, 15 நாட்களாக தண்ணீர் கிடைக்காதது பற்றியது இந்த 'கால் அட்டன்ஷன் மோஷன்' 15 தினங்களாக தண்ணீர் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனுல் சில மணி நேரம் அதாவது 4 மணியிலிருந்து 7 மணி வரையில் வேலை செய்யாமல் இருந்தி ருக்கிறது. இப்போது எல்லாம் சீர்படுத்தப்பட்டு, தண்ணீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.